[*2023 ஏப்ரல் 11*

138—

டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவிற்குக் கட்டடம்

***3657—திரு. பொன். ஜெயசீலன்:**

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

நீலகிரி மாவட்டம், கூடலூர் மருத்துவமனையின் டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவிற்குக் கட்டடம் கட்ட அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்ட அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரையில் அது 128 படுக்கை வசதிகளுடன் தினந்தோறும் சுமார் 400 வெளிநோயாளிகள் மற்றும் 50 உள்நோயாளிகள் என்ற வகையில் மிகச் சிறப்பாக மருத்துவச் சேவையாற்றி வருகிறது. அந்த மருத்துவமனைக்கு டயாலிசிஸ் வசதியுடன்கூடிய கட்டடம் வேண்டுமென்று மாமன்ற உறுப்பினர் கோரியிருக்கிறார். வணக்கத்திற்குரிய தமிழகத்தின் முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தலைப் பெற்று, வரும் நிதியாண்டில் கூடலூர் அரசு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் பிரிவுக் கட்டடத்தைத் தொடங்கி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. பொன். ஜெயசீலன் அவர்கள்.*

திரு. பொன். ஜெயசீலன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வணக்கம். நீலகிரி மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையான, கனவான, மருத்துவக் கல்லூரி, நீலகிரி மாவட்டத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. எனவே, மாவட்ட தலைமையிடத்தில் இயங்கி வரக்கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனையைக் கூடலூருக்கு மாற்றித் தர வேண்டுமென்ற*

2023 ஏப்ரல் 11]

கோரிக்கையினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் மூலமாகக் கேட்டிருந்தேன். கடந்த நிதியாண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், கூடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைத்துத் தரப்படும் என்ற உறுதிமொழியினை மாண்புமிகு அமைச்சர் அவர்களும் தந்திருந்தார்கள். ஆனால், இதுவரையில் எந்தவிதமான பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஏதேனும் நடைபெற்றிருக்கின்றனவா என்றும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றதா என்றும், அந்தப் பணிகள் எப்போது தொடங்கப்படும், எப்பொழுது முடிக்கப்படும் என்கிற செய்திகளையும் தங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நினைவில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய கனவு, மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைப்பதாகும். அந்த வகையில் பிப்ரவரி, 2011–லேயே இந்தச் சட்டமன்றத்தில் தீர்மானமாக வடித்தெடுக்கப்பட்டு, மாவட்டவாரியாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீலகிரியில் தொடங்கப்பட்ட அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதற்கான போதிய நிதியாதாரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தந்து, அந்தப் பணிகளைத் தொடர்ந்து வேகப்படுத்தி வருகிறார்கள். 500 படுக்கைகளுடன்கூடிய அந்த மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரைவில், ஜூன் மாத இறுதியில் தொடங்கப்படவிருக்கிறது. அந்த மாவட்ட மருத்துவக் கல்லூரி வந்தவுடன், மாவட்ட அரசு மருத்துவமனை கூடலூருக்கு வேண்டுமென்கின்ற கோரிக்கையை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் வைத்திருக்கிறார்கள். இந்தத் தகவலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தவுடன், 'கூடலூர் பகுதி மக்கள் மருத்துவச் சேவையைப் பெறுவது அவசியமான ஒன்று, எனவே, அதனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரமுயர்த்தலாம்' என்று*

அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனடிப்படையில் ரூ.31 கோடி அளவிலான நிதியாதாரம் வழங்கப்பட்டு, கடந்த மாதம், மார்ச் 1 ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளி வாயிலாக அந்தப் பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறையின் சார்பில் அந்தப் பணிகளை எடுத்திருக்கும் ஒப்பந்ததாரர்கள் விரைவில் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். அந்த மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.31 கோடி செலவில் கூடலூரில் அமையவிருக்கிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. பொன். ஜெயசீலன் அவர்கள்.*

முற்பகல் 10–55

திரு. பொன். ஜெயசீலன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு 2, 3 தினங்கள் ஆகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், காப்பீட்டுத் திட்ட அனுமதிக்காக 2, 3 தினங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. தற்போது, தமிழ்நாடு அரசினுடைய* Tamil Nadu e-Governance Agency *மூலமாக சில பயனாளிகளுடைய பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. காரணம், அவர்களுடைய ஆண்டு வருமானம் 1,20,000 ரூபாய்க்கு மேல் இருக்கின்றது என்று சில தரவுகளின் அடிப்படையில் தானாகவே தன்னிச்சையாக அவர்களுடைய பெயர்களை நீக்கியிருக்கின்றார்கள். எனவே, வருமான வரம்பை 2,00,000 ரூபாயாக உயர்த்தி, நீக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் பெயர்களையும் மீண்டும் சேர்த்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெறக்கூடிய வகையிலே ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும், கூடலூர் அரசு மருத்துவமனையில் தற்பொழுது வாடகை மூலமாக, அதாவது* rental basis *மூலமாக மகப்பேறு மருத்துவரை நியமித்திருக்கின்றார்கள். அவர் கூடலூரில் இருக்கக்கூடிய ஒரு இடத்தில் பணிபுரிகின்றார். அவர் எப்பொழுது கிடைக்கின்றாரோ அப்பொழுதுதான் மகப்பேறுக்கான மகளிரை அனுமதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எனவே,*

2023 ஏப்ரல் 11]

கூடலூர் அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக ஒரு மகப்பேறு மருத்துவரை நியமிப்பதற்காக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஆண்டுதோறும் முதல் பரிசைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) இதற்கு முன்னால் ஏறத்தாழ 900 என்ற அளவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இப்போது, 1,513 என்ற எண்ணிக்கையில் நோய்களுக்கான தீர்வு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.*

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1 கோடியே 40 இலட்சம் குடும்பங்கள் அதன்மூலம் பயன் பெற்று வருகிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் 1,20,000 ரூபாய் என்று பயனாளிகளுடைய வருமான வரம்பைச் சொன்னார். ஏற்கெனவே, கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருமான வரம்பு 70,000 ரூபாயாக இருந்தது. மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள்தான் ஆட்சிக்கு வந்தவுடன் இதனை 1,20,000 ரூபாயாக உயர்த்தி, பயனாளிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தி, 1 கோடியே 40 இலட்சம் என்கின்ற அளவில் அவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அந்தவகையில் அவர் சொன்னதைப்போல, எங்கேயாவது குறிப்பிட்டு இந்த பாதிப்பு இருக்கும் என்று அவர் கருதுவாரேயானால், அதனைத் தெரிவித்தால் நிச்சயம் அந்த தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. நா. இராமகிருஷ்ணன் அவர்கள்.*

திரு. நா. இராமகிருஷ்ணன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாலுகா*

மருத்துவமனை மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு துணை நோய்களான HIV, Hepatitis B மற்றும் Hepatitis C நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு அம்மருத்துவமனையில் தனியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்வதற்குண்டான வசதிகளைச் செய்து தருவார்களா என்பதனை தங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டிலுள்ள வட்டார மருத்துவமனைகள், வட்டம் சாரா அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதி ஏற்கெனவே இருக்கிறது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் எந்த மருத்துவமனையில் அந்த வசதி வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ அதைத் தெரிவித்தால், நிச்சயம் விரைந்து செய்து தரப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள்.

திரு. ஜி.கே. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், பாருங்கள் புரிந்துகொள்ளலாம்' என்ற அடிப்படையில் நம்முடைய மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் எங்கள் பெண்ணாகரம் தொகுதியில் நேரில் ஆய்வு செய்தார். ஏரியூர் பகுதியும் மற்ற பகுதிகளும், காடு, மலைகள் நிறைந்த பகுதிகளாக இருக்கின்ற காரணத்தால், மருத்துவ வசதி அதிகம் தேவை என்ற அடிப்படையில், ஏரியூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்ட மருத்துவமனையாக உயர்த்துவதற்கும், அதேபோல நாகதாசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக உயர்த்துவதற்கும், புலியூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளையும் மேம்படுத்துவதற்கான திட்டத்தின் தேவை குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நேரில் அறிந்தார்கள், மாவட்ட நிர்வாகமும்

2023 ஏப்ரல் 11]

பரிந்துரைத்திருக்கிறது. ஆகவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், அவருடைய தொகுதியில், பெண்ணாகரம் தொகுதிக்குட்பட்ட பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே மிகப் பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதைத் தரமுயர்த்தும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்ன ஏரியூர் போன்ற பகுதிகளிலெல்லாம் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள மலைப் பகுதிகளில் ஏராளமான கிராமங்களில், கிராம மக்கள் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மருத்துவத் தேவை பெரிய அளவில் வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. எனவேதான், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஒன்றிய அரசிடம் 50 மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. அது இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ வந்தால், முதலில் அதற்கான முன்னுரிமை பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு வழங்கப்படும். அதற்கு முன்னமேயே, இந்த ஏரியூர் பகுதி மருத்துவமனைக்குத் தேவையான புதிய மருத்துவமனைக் கட்டடங்களைக் கட்டுவதற்கு. . .*

முற்பகல் 11-00

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவையின் முன்னனுமதியுடன் வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.*

மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்: *15-வது நிதி ஆணையத்தின்மூலம் செயல்படுத்தப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி.*

[*2023 ஏப்ரல் 11*

மாண்புமிகு திரு. கு. பிச்சாண்டி (பேரவைத் துணைத் தலைவர்): *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செங்கம் ரோட்டிலே இருக்கிற திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்* Rotary club-*ன் மூலமாக டயாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு அனுமதி கோரி அரசுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த அனுமதியைப் பெற்றுத்தர அரசு ஆவன செய்யுமா? இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இலட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெறலாம். காய்ச்சல் என்றால்கூட, அவர்கள் புறநோயாளிகளாக இருந்தாலும்கூட அதையும் அந்தக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை பெறும் வகையில் அந்தக் காப்பீட்டுத் திட்டத்தை இன்றைக்கு அங்கே அந்த முதலமைச்சர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே, அப்படிப்பட்ட அந்தக் காப்பீட்டுத் திட்டத்தை எந்தக் காப்பீட்டு கம்பெனி வழங்குகிறதோ அந்த கம்பெனியை அணுகி தமிழகத்திலும் அந்த நிலையை உருவாக்கி, ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு பைசா கூட செலவில்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க அரசு ஆவன செய்யுமா என அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் இயந்திரங்களைப் பொறுத்தவரை, இலவசமாகவே முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம்தான் செயல்படுத்தப்படுகிறது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்திருப்பதைப்போல, ரோட்டரி சங்கத்தின்மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த அமைப்பை அவர்கள் நிறுவுவார்களேயானால், நிச்சயமாக அதற்கான அனுமதி வழங்கப்படும். காரணம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மதிக்கிற ஆட்சி இந்த ஆட்சி. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆட்சி இந்த ஆட்சி. எனவே, நிச்சயம் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலைப் பெற்று, ரோட்டரி சங்கத்தின் டயாலிசிஸ் அமைப்புக்கு, அதற்கான உரிமத்தை வழங்கும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

2023 ஏப்ரல் 11]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 139, மாண்புமிகு உறுப்பினர் திரு. மு.பெ. கிரி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

139—

பேருந்து வசதி

***6923—திரு. மு.பெ. கிரி:**

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செங்கம் தொகுதி, செங்கம் நகரில் இருந்து வேலூர்–போளூர் வழியாக திருப்பதிக்கு பேருந்து இயக்க அரசு முன்வருமா ?

(ஆ) ஆம் எனில், எப்போது ?

மாண்புமிகு திரு. எஸ்.எஸ். சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கையான செங்கம் நகரிலிருந்து வேலூர்-போளூர் வழியாக திருப்பதிக்குச் செல்வதற்கு பேருந்து இயக்கும் திட்டம் அரசிடம் இல்லை. காரணம், 2 மாநிலங்களுக்கிடையே பேருந்து இயக்க வேண்டுமென்றால், இரண்டு மாநிலங்களுக்கிடையேயான புதிய வழித்தட ஒப்பந்தங்கள் ஏற்படுகின்றபோது, பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றபோதுதான் அந்தப் பேருந்துப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். அப்படி பேச்சுவார்த்தை நடைபெறுகின்றபோது, இணைக்கப்பட்டு, புதிய வழித்தடம் பெறப்படும் என்பதை உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. மு.பெ. கிரி.*

திரு. மு.பெ. கிரி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செங்கம் தொகுதி, நீப்பதுரையில் அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலிலிருந்து செங்கம், கலசப்பாக்கம் வழியாக, போளூர்–வேலூர் வழியாக அந்தப் பேருந்தை இயக்கும்பட்சத்தில் அரூர் தொகுதி, ஊத்தங்கரை தொகுதி, செங்கம் தொகுதி, கலசப்பாக்கம்*